

1. நிதிக் கூற்றுகள்
1.1 அபிப்பிராயம்

அநுராதபுரம் பல்கலைக்கழக கல்வி நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆம் திகதியில் நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றுகை கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று மற்றும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக் கூற்றுகளுக்கு ஏற்படையதான குறிப்புகள் மற்றும் சாராம்சப்படுத்திய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ள 2024 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில் 154(1) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் 1971 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்று நான் கருதுகின்ற எனது கருத்துகள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பல்கலைக்கழக கல்வி நிறுவனத்தின் நிதிக் கூற்றுகளின் ஊடாக 2024 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆம் திகதியில் நிதிசார் நிலைமையினையும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான அதன் நிதி செயலாற்றினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு தரநியமம்படி (இ.க.த.நி) பிரகாரம் என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரநியமம்படி எனது பொறுப்பு, இவ்வறிக்கையில் நிதிக்கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வு சாட்சிகள் போதுமானதும் பொருத்தமானதெனவும் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கல்வி நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கல்வி நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர கல்வி நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கல்வி நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்

கூடியவாறு பல்கலைக்கழகம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயவெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்- கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கல்வி நிறுவனத்தின் ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கல்வி நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்ற வரை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசோதனை செய்வதற்கு கணக்காய்வு விடயவெல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

- தகவல் சமர்ப்பித்தல் தொடர்பானவிடத்து கல்வி நிறுவனத்தின் கடமைகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படும் வகையில் அதன் ஒழுங்கமைதல், முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் முறையாகவும் போதுமான அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும், குறித்த முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் பயனுள்ளவாறு பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் எழுத்தினாலான சட்டத்திற்கு அல்லது கல்வி நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்கியொழுகி நிறுவனம் செயற்பட்டுள்ளது எனவும்.
- தமது தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கியொழுகி செயலாற்றப்பட்டுள்ளது எனவும்,
- வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்கியொழுகவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்,

1.5 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமை

சட்டங்கள் விதிகள் ஒழுங்குவிதிகள் என்பவற்றுடனான தொடர்	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துகள்	பரிந்துரை
(அ) 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 11 ஆம் பிரிவு	கல்வி நிறுவனத்தின் மேலதிக நிதியை முதலீடு செய்வதற்காக, நிதி அமைச்சரினதும் சம்பந்தப்பட்ட விடயப்பொறுப்பு அமைச்சரினதும் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல், மொத்தம் ரூபா.5,427,000/- தொகையானது 5 நிலையான வைப்புகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.	இந்த வைப்புக்களுக்கு திறைசேரி அனுமதி பெறப்பட்டுள்ளது.	நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38 (1) மற்றும் 38 (2) ஆம் பிரிவுகள்	நிறுவனத்தின் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தார் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஒரு வினைத்திறன்மிக்க உள்ளக கட்டுப்பாட்டு முறையொன்றைத் தயாரித்து பேணிவருவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதுடன், அதனை காலக்கிரமப்படி மீளாய்வு செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், குறித்த மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் பிரதிகள் கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை.	இது தொடர்பாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்	தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(இ)	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரமாணத் தொகுதியின் (5) மற்றும் (6) ஆம் நிதிப் பிரமாணங்கள்	2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பொருட்களின் சரிப்பார்ப்பு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அறிக்கைகள் அடுத்த ஆண்டின் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், கணக்காய்வுத் திகதியான 2025 ஏப்ரல் 4 ஆம் திகதி வரையில் அவை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் பொருட்களின் சரிப்பார்ப்பு அறிக்கையை கணக்காய்வுக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிப் பிரமாணங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்
(ஈ)	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக்கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 12.2.6 ஆம் பிரிவு	மீளாய்வுக்கு உட்பட்ட ஆண்டில், அமைச்சுச் செயலாளரின் அனுமதியைப் பெறாமல், பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் மாத்திரம், 05 உத்தியோகத்தர்களுக்காக ரூபா 643,785 பதில் கடமையாற்றும் சம்பளம் செலுத்தியுள்ளமை காணப்பட்டது.	குறித்த பதவிகள் இன்றி கல்வி நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்பதால், கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ சபை மற்றும் தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்தின் ஆளுகைச் சபையின் அனுமதியின் பேரில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக.	தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(உ)	2021 நவம்பர் 16 ஆம் திகதியிடப்பட்ட 1/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின், வழிகாட்டல் தொகுப்பின் 3.2 ஆம் பந்தியும் இணைப்பு iii 1(உ) உம்.	நிதி ஆண்டு நிறைவடைந்து 05 மாதங்கள் கடப்பதற்கு முன்னரும், வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரும், வருடாந்தப் செயலாற்றுகை மீளாய்வுக் கூட்டம் (APRM) நடாத்தப்பட வேண்டியிருந்த போதிலும், நிறுவனம் அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை என்பதுடன், 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை உள்ளடக்கப்படவில்லை.	அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், தொழினுட்பவியல் பல்கலைக்கழகம், அனைத்துப் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களின் தகவல்களையும் உள்ளடக்கி வருடாந்த அறிக்கைகளைத் தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்	சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்..
(ஊ)	2023 ஆகஸ்ட் 24 ஆம் திகதிய 06/2023 ஆம் இலக்க சொத்துக்களின்	நிறுவனத்திற்கான வாசனங்கள் பற்றிய தகவல்களை இணையவழி முகாமைத்துவ கட்டமைப்பில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிறுவனத்திற்கு சொந்தமான வாசனங்கள் தொடர்பான தகவல்கள்	சுற்றுநிருப ஏற்பாடுகளுக் கமைவாக தகவல்களை இணையவழி

முகாமைத்துவ
சுற்றறிக்கை

தொழில்சார்
தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்திடம்
வழங்கப்பட்டுள்ளதுடன்,
அதன்மூலம்
மேற்கொண்டு
நடவடிக்கை
எடுக்கப்படும்

முகாமைத்துவ
கட்டமைப்பு
முறைமையில்
உள்ளடக்
குவதற்கு
நடவடிக்கை
எடுத்தல்
வேண்டும்.

2. நிதி ஆய்வு

2.1 நிதிசார் விளைபயன்

மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டின் செயற்பாட்டு விளைபயன் ரூபா 18,265,671 பற்றாக்குறை காணப்பட்டதுடன், அதற்கு அமைவாக கடந்த ஆண்டில் பற்றாக்குறை ரூபா 17,949,496 ஆகக் காணப்பட்டது. அதற்கிணங்க, நிதிசார் விளைபயனில் ரூபா 316,175 வீழ்ச்சியடைதல் அவதானிக்கப்பட்டது.

3. செயற்பாட்டு ஆய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மைகள்

தணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துகள்	பரிந்துரை
(அ) கல்வி நிறுவனத்தால் 8 பாடநெறிகளை நடாத்தி வந்ததுடன், அதனை 10 பாடநெறிகளாக அதிகரிக்கவும், NVQ 7 (பட்டப் படிப்பு நிலை) மட்டத்தில் சில பாடநெறிகளை ஆரம்பிக்கவும் 2020 ஆம் ஆண்டில் திட்டமிட்டிருந்த போதும், கணக்காய்வு தினமான 2025 மார்ச் 27 ஆம் திகதி வரை அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தவறியிருந்தது	இனிவரும் காலங்களில் இக்கடமைகள் தொழிநுட்பக் கற்கைகள் பல்கலைக்கழகத்தின் (தொழில்நுட்ப தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின்) ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும்.”	திட்டமிட்டபடி பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும்.
(ஆ) 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை உள்ள 5 வருட காலப் பகுதிக்குள், பாடநெறிகளுக்காக 1,125 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 545 மாணவர்கள், அதாவது மொத்த மாணவர்களில் 49% வீதமானோர், பாடநெறிகளைப் பூர்த்தி செய்யத் தவறியிருந்தனர். இதற்குக் காரணம் போதிய விடுதி வசதிகள், கல்வி மண்டப வசதிகள் மற்றும் உணவக வசதிகள் போதுமானதாக இல்லாமல் இருந்ததே என்று கணக்காய்வின் போது கண்டறியப்பட்டது.	பதில்கள் வழங்கப்படவில்லை.	மாணவர்கள் பாடநெறிகளை விட்டு விலகுவதைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்..

3.2 திட்டங்கள் அல்லது மூலதன வேலை தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துக்கள்	பரிந்துரை
மதிப்பிடப்பட்ட செலவு ரூபா. 7.975 மில்லியன் ஆக இருந்த உத்தேச புதிய	தாமதக் கட்டணங்கள் மற்றும் பிடிபணத்	ஒப்பந்த நிபந்தனைகளின்

வேலைதலம் கட்டுமான ஒப்பந்தமானது, 2024 செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்டு, ஒப்பந்த நிபந்தனைகளின்படி 2025 சனவரி 10 ஆம் திகதி வேலைகள் நிறைவு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், கணிக்கை தினமான 2025 மார்ச் 27 ஆம் திகதி வரை வேலைகள் நிறைவு செய்யப்படவில்லை. முதலாவது இடைக்கால கொடுப்பனவின் போது, ரூபா. 681,145 இற்கான பிடிபண தொகையைக் கழிக்காமல், முழுத் தொகையான ரூபா. 6,811,450 ம், மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டின் திசெம்பர் மாதத்தில் ஒப்பந்தக்காரருக்கு வழங்கியிருந்தது. மேலும், அந்தக் கொடுப்பனவுகளைச் செலுத்தும் போது, பூர்த்தி செய்யப்படாத வேலைகளுக்காக ரூபா. 90,000 ம், இரண்டு வேலை விடயங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ரேட்களை மீறி ரூபா. 268,570ம் அதிகமாகச் செலுத்தப்பட்டிருந்ததுடன், ஒப்பந்த நிபந்தனைகளின்படி அறவிடப்பட வேண்டிய ரூபா. 112,500 இற்கான தாமதக் கட்டணங்களை அறவிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொகை, அத்துடன் தற்காலிக அலுவலகம் ஒன்றைக் கட்டுவதற்காகச் செலுத்தப்பட்ட ரூபா. 50,000ம், இறுதி கொடுப்பனவில் கழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரகாரம் தாமதக் கட்டணங்கள் அறவிடப்படுவதுடன் நிலுவைத் பிடிபணத்தை உரிய முறையில் கழிக்க வேண்டும். மேலும், அதிகமாகச் செலுத்தப்பட்ட பணம் தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொண்டு அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

3.3 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வின் அவதானிப்புகள்

2024 திசெம்பர் 31 ஆம் திகதியன்று அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 54 ஆக இருந்ததுடன், அதில் 22 இடங்கள் வெற்றிடமாக காணப்பட்டது. இது அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஊழியர்களில் 41% வீதமாகும். அதில் கல்விசார் ஊழியர்களின் வெற்றிடங்கள் 12 ஆக இருந்ததுடன், நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்காக 2024 சனவரி முதல் 2025 மார்ச் 27 ஆம் திகதி வரை கடமையாற்றும் அடிப்படையில் அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

முகாமைத்துவத்தின் கருத்துகள்

முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்த பதவிகளில் ஒன்றிற்கு 2025 ஏப்ரல் 28 ஆம் திகதியில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரை

வெற்றிடமாக உள்ள பதவிகளை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், பிரதம நிறைவேற்று அலுவலர் பதவிக்காக நிரந்தரமான அலுவலரொருவரை நியமிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.